



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

**தமிழ்நாடு தகவல் ஆணையம்**

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

**ஆணை நாள்: 27.09.2019 (முற்பகல்)**

**முன்னிலை**

**திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,  
மாநில தகவல் ஆணையர்**

.....

**வழக்கு எண்.SA 7943/E/2018**

திருமதி ச.அங்கம்மாள்

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
குளித்தலை,  
கரூர் மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

**பார்வை:-**

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	26.04.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	31.07.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	---

\*\*\*\*\*

**ஆணை**

இன்று (27.09.2019) முற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திருமதி ச.அங்கம்மாள் ஆஜராகவில்லை. பொது அதிகார அமைப்பின் சார்பாக, பொதுத் தகவல் அலுவலர், திரு வே.கோபிநாத், வட்ட சார் ஆய்வாளர், வட்டாட்சியர் அலுவலகம், குளித்தலை, கரூர் வட்டம், கரூர் மாவட்டம் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 26.04.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் குளித்தலை வட்ட அலுவலகக் கோப்பு எண்.TK 8A-114/1427 நாள் 09.03.2018, TK 8A-138/1426 நாள் 30.05.2017, பொருந்தலூர் (கி) நத்தம் புல எண்.242/18-க்கு அடங்கல் பக்கம் கிராமக் கணக்கு, பட்டா எண்.804-க்கு ச.எண்.242/18-க்குச் சிட்டா பக்கம் கிராமக் கணக்குகளிலிருந்து, மேற்படி எண்ணுக்குச் சிட்டா மற்றும் அடங்கல் பக்கத்தினை வட்டக் கணக்கிலிருந்து ஆகியவற்றின் நகலை 5 இனங்களில் தகவலாகக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், குளித்தலை வட்ட அலுவலகம் என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. மேல்முறையீட்டாளருக்கு 11.05.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாக உரிய கட்டணத்தைச் செலுத்தி அசல் சலானைத் தனியே மனுச் செய்தால் நகல் வழங்கப்படுமென்ப பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தகவல் அலுவலரால் குறிப்பிடப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி, அசல் சலானைப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 31.07.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் மற்றும் வட்டாட்சியர், குளித்தலை அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னரும் பொது அதிகார அமைப்பினரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலைப் பெற்றுத் தருமாறும் கோரி மேல்முறையீட்டாளர் தேதியிடப்படாது, ஆணையத்தால் 26.10.2018 அன்று பெறப்பட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (27.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் 11.05.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாக உரிய கட்டணத்தைச் செலுத்துமாறு மேல்முறையீட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டு, மேல்முறையீட்டாளர் மேற்படி கட்டணத்தைச் செலுத்தியதாகவும், அதனடிப்படையில் மேல்முறையீட்டாளருக்கு உரிய தகவல் வழங்கப்பட்டதாகவும், மேல்முறையீட்டாளரும் தான் கோரிய தகவலைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்து உரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்தார். இதனை ஆணையம் பதிவு செய்கிறது.

5. பொதுத் தகவல் அலுவலரால் ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பரிசீலனை செய்கையில், மேல்முறையீட்டாளர் “ஆவண நகல்கள் பெற்றுக் கொண்டேன்” என 08.07.2019 அன்று கைப்பட எழுதி கையொப்பமிட்டுள்ளது தெரிய வருகிறது. இதனை ஆணையம் பதிவு செய்து, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்  
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப்பதிவாளர்.

வழக்கு எண்.SA 7943/E/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
குளித்தலை,  
கரூர் மாவட்டம்.

மனுதாரர்

திருமதி ச.அங்கம்மாள்,  
க/பெ. சுதந்திரன்,  
தெலுங்கபட்டி,  
பொருந்தலூர் கிராமம்,  
குளித்தலை வட்டம்,  
கரூர் மாவட்டம் - 621 313.

Copy to: Judgement File.

"VP / PA -03.10.19"